1979 பிப்ரவரி 14]

நேப்பியர் பாலத்தின் அருகில் பூங்கா.

*வினா எண். 53—திரு. க. அரங்கசாமி: மாண்புமிகு வேளாண்மை, பாசனத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) கூவம் படகு குழாமிலிருந்து (நேப்பியர் பாலம்) சட்டமன்ற உறுப்பினர் விடுதிவரை உள்ள கூவம் ஆற்றின் இரு மருங்கிலும் பூங்கா அமைக்கும் செயற்குறிப்பு ஏதேனும் உண்டா?

(ஆ) ஆம் எனில், எப்போது செயற்படுத்தப்படும்?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு:

(அ) இல்லை.

(ஆ) இக் கேள்விக்கு இடமில்லை.

திரு. என். கிட்டப்பா: கூவம் ஆற்றங்கரை ஓரங்களில் பூங்கா அமைக்கும் யோசனை இல்லையென்று அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். பூங்கா அமைக்காவிட்டாலும், அந்த முகத்துவாரத்தில் இருக்கின்ற தூர்வாரி சரிவர வேலை செய்யாத காரணத்தால் கூவம் அதிகமாக மணக்கத் தலைப்பட்டிருக்கிறது. எல்லோரையும் விட பேரவைத் தலைவர் அவர்களே கூவம் ஹவுசில் இருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பேரவை உறுப்பினர்கள் விடுதியில் கும்பகோணம் கொசுவைவிட—திரு. ராதா அவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது—கூவம் கொசு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதைத் தடுப்பதற்காகவாவது அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: ஏற்கனவே இருந்த அரசு கூவம் மணக்கும் என்றெல்லாம் திட்டத்தைப் போட்டார்கள். கூவம் மணந்ததா இல்லையா என்பது மாண்புமிகு உறுப்பினர்களுக்கெல்லாம் நன்ருகத் தெரியும். (குறுக்கீடு) கேள்விக்குப் பதிலைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, இப்போது மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்கக் கூடிய கேள்விக்குத் தகுந்த பதில் சொல்ல வேண்டுமென்று சொன்னால் இப்போது அரசினுடைய ஆய்வில் எந்தவிதமான திட்டமும் இல்லையென்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. என். கிட்டப்பா: பேரறிஞர் அண்ணா அவர்கள் கூவம் மணக்கும் என்று குறிப்பிட்டார்கள். கூவம் அதிகமாக மணக்கவில்லை. இப்போது கூவம் மணக்கக்கூடிய அளவுக்கு எப்போதுக மணக்கவில்லை என்பதை இந்த அவைக்குத் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரையும்விட பேரவைத் தலைவர் அவர்கள் அந்த மணத்தை நன்கு அனுபவித்துக்

கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலமாக தூர்வாரி இயந்திரம் சரியாக இயங்கவில்லை. ஆகவே, அரசு ஆராய்ந்து இதுபற்றி ஆணை பிறப்பிக்க முன்வருமா ?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினருடைய நல்ல யோசனையைப் பரிசீலிப்பதற்கு முன்னாலே நான் குறிப்பிட விரும்புவது, கூவம் மணக்கும் என்ற திட்டத்தை தி. மு. க. அரசு பொறுப்பிலே இருக்கிற நேரத்திலே குறிப்பாக 1970-71 ஆண்டுகளிலே அதற்குரிய திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன. கூவம் மணப்பதற்கு அவர்கள் அப்போது என்ன என்ன திட்டங்களை வகுத்தார்கள் என்பது எல்லாம் என்னை விட திரு. கிட்டப்பா அவர்களுக்குத் தான் நன்றாகத் தெரியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. ரா. உமாநாத் : தலைவர் அவர்களே, இது ஒரு சீரியஸான பிரச்சினை. அதற்கு நேராக மந்திரி பதில் சொல்லவில்லை. கூவத்திற்கு பூங்கா என்பது விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுவது மாதிரிப் பிரச்சினை, ஆகவே பூங்கா பிரச்சினை இல்லாவிட்டாலும் இது ஒரு முக்கியமான பிரச்சினை லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கை கெடுகிறது, அந்த அளவிற்கு மக்கள் நடமாட்டம் செய்யமுடியாத அளவிற்கு நிலமை இருக்கிறது. அது மட்டுமல்ல, ஹாஸ்டலிலே உறுப்பினர்கள் உட்கார்ந்து சாப்பிடக்கூட முடியாத நிலைமை இருக்கிறது, அந்தப் பக்கமே போக முடியவில்லை. இது ஒரு சீரியஸான பிராப்ளம். அதற்குப் பதில் சொல்லாமல் தி. மு. க. திட்டம் போட்டது என்று சொல்வது சரியல்ல. This is not a counter. This is no substitute to the answer. The real issue is, people are affected. கூவத்தை அகற்றப் போகிறீர்களா அல்லது நாற்றத்தை அகற்றுவதற்கு திட்டம் இருக்கிறதா ? திட்டம் இல்லை, அப்படிப் பட்ட யோசனை இல்லை என்று சொல்கிறாகர்ள். இப்படிப் பட்ட சீரியஸான பிரச்சினையில் தி. மு. க. திட்டம் போட்டது பற்றிச் சொல்ல வேண்டாம். உங்களிடம் திட்டம் ஏன் இல்லை என்று கேட்க விரும்புகிறேன். I want an answer.

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : பொதுப்பணித் துறையின் மூலம் கொசு ஒழிக்கும் திட்டம் இல்லை. அதனால் தான் இல்லை என்ற பதிலை நான் சொன்னேன். கொசு ஒழிப்பது என்பது பொதுப் பிரச்சினை. சென்னை மாநகராட்சி சம்பந்தப்பட்ட விஷயம், உள்ளாட்சித் துறையினர் இவைகளை எல்லாம் கவனித்துக் கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1979 பிப்ரவரி 14]

திரு. கூத்தகுடி ச. சண்முகம் : தலைவர் அவர்களே, கூவம் மணந்து கொண்டு தான் இருக்கிறது. தி. மு. க. திட்டம் போட்டிருக்கலாம். அண்ணா அவர்கள் கூவம் மணக்கும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் இப்போது துர்மணம் இருக்கிறது. துர்நாற்றம் இருக்கிறது, தாங்கமுடியாத நிலைமை இருக்கிறது. ஆகவே இதற்காக ஒரு திட்டம் வகுத்து வெகு சீக்கிரம் சட்ட மன்ற உறுப்பினர்கள் எல்லாம் சுகாதாரக் கேடுகள் இல்லாம லிருக்க அவர்கள் இங்கே வந்து உட்கார்ந்து காரியங்களை ஆற்றக் கூடிய வகையில் அரசாங்கம் ஏற்பாடு செய்யுமா ?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஏற்கெனவே பதில் சொல்லி விட்டேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் உறுப்பினர்கள் அதையே வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருப்பதால் அதுபற்றி அரசு ஆலோசிக்கும்.

திரு. என். கிட்டப்பா : தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கி றார்கள். அவர்கள் குறைந்த பட்சம் தூர்வாரியைச் சரிசெய்து இப்போதுள்ள அந்த மணத்தை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்ய அரசு முன்வருமா ?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : ஏற்கெனவே பக்கிங் காம் கால்வாயைச் சீரமைக்கும் திட்டம் ஆய்விலிருந்து, மாஸ்டர் பிளானிலே சேர்த்து, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருக் கிறது. ரூபாய் 566 இலட்சம் செலவில் திட்டமிடப்பட்டி ருக்கிறது. மத்திய அரசிடத்திலே நாம் அதைப்பற்றி வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். அதுவும் கூடிய சீக்கிரம் கிடைத்தால் கூவத்திலே உண்மையிலேயே மணத்தை ஏற்படுத்துவதற்கும் அந்தக் கால்வாயிலே படகுகளை விடுவதற்கும் இந்த அரசு ஏற்பாடுகளைச் செய்யலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம் : கூவம் நதியில் சென்னை கார்ப்பரேஷனிலே உள்ள கழிவுநீர் 104 இடங்களில் விடப்படுகிறது. புரட்சித் தலைவர் முதலமைச்சராக வந்ததற்குப் பிறகு அந்தத் தகவல் அவர்களுக்குக் கிடைத்தவுடன் அவற்றை அங்கு விடாமல் அவை எல்லாவற்றையும் ஒரே குழாயில் கொண்டு வந்து மெயின் குழாயில் கொண்டு போய் வேறு ஒரு இடத்திலே விட்டு அங்கே புல்லை வளர்ப்பதற்கான ஒரு திட்டத்தைச் சொல்லி இருக்கிறார்கள். அது அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

திரு. க. அன்பழகன் : இந்த அமைச்சர் அவர்கள் இதற்குப் பதில் சொன்ன காரணத்தினாலே உள்ளாட்சித் துறை அமைச்சர் இடத்திலே உள்ள அந்த இலாகா இது குறித்து என்ன செய்கிறது என்பதை அந்த அமைச்சர் சொல்வாரா ?

[முற்பகல் 10·10]

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம் : தலைவரவர்களே, Madras Metropolitan Water Supply and Sewerage Board அதாவது, சென்னை குடிநீர் வழங்குதல் கழிவுநீர் அகற்றுதல் என்ற இலாக்கா என்னிடத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால் நான் அதைச் சொன்னேன்.

பழத் தோட்டங்கள்

*வினா எண். 54—திரு. துரை முருகன் : மாண்புமிகு வேளாண்மை, பாசனத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) Hill Development திட்டத்தில், பழ அபிவிருத்திக்கென தனியாக தொகை ஏதேனும் அரசு ஒதுக்கியுள்ளதா ?

(ஆ) ஆம் எனில், அவை அந்தக் காரியத்திற்கே செலவிடப் பட்டுள்ளதா ?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு :

(அ) ஆம்.

(ஆ) ஆம்.

திரு. துரை முருகன் : தலைவரவர்களே, இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு ? அந்தத் தொகையிலே இதுவரையிலே செலவிடப்பட்டது எவ்வளவு ? இந்தத் திட்டத்தை எந்தெந்த இடங்களில் அமல்படுத்தியிருக்கிறார்கள் என்ற விவரங்களை அறிவிப்பார்களா ?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : பேரவைத் தலைவர் அவர்களே, 1977–78-இல் 51 ஹெக்டேரில் இத்திட்டம் செயல் படுத்தப் பட்டது, 1978-79-இல் 75 ஹெக்டேரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1977-78-இல் 0.84 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, 0·87இலட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது. 1978-79-இல் 0.96 இலட்சம் ரூபாய் இத்திட்ட வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டு அந்தக் காரியத்திற்காகத் தொகை செலவிடப்பட்டு வருகிறது.

கிராமப்பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள்.

*வினா எண். 55—திரு. ஆர். மணிமாறன் : மாண்புமிகு கிராமத் தொழில் துறை அமைச்சர்—கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா —

கிராமப் பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அமைத்திடும் திட்டம் கிராம வாரியத்திடம் இருக்கிறதா ?